

விடுதலை வீரர்களின் ஒருங்கிணைந்த தாக்குதலில்

# சீனர்கள் ராணுவம் தூள் தூளாகும்..

இப்போது தீக்குழம்பினை ஆரூக அள்ளிவீசுமோ என்று விரும்பி எதிர்பார்க்கும் விடுதலை எரிமலை இப்போது புனைக கக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மலரும் நாள் வெகுதூரம் இல்லை என்பதை கிழக்கு வானம் சிவப்பாக்கி காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆம்! 'ஜனநாயக' மக்கள் குடியரசு சீழும்' வீரையில் உதிக்கும் என்ற உறுதிபடர்ந்த நம்பிக்கை விடுதலை இயக்க தளபதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதற்கான முதல்நடவடிக்கை தான் சிதறுண்டு கிடக்கும் விடுதலை இயக்கங்களை. ஓரணிக்கு திரட்டும் முயற்சியாகும்.

இந்த முயற்சியில் முனைந்து நிற்பவர் முகுந்தன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயல்திபர். இவரின் முழுப் பெயர் உமாமகேஸ்வரன். இவரை விடுதலை இயக்க போர் வீரர்கள் 'பெரியவர்' என்று அன்புடன் அழைக்கிறார்கள். சிங்கள அரசு பயப்படும் தளபதிகளில் இவர்

திட்டங்கள் வகுத்து வரும் முகுந்தனை சந்தித்தபோது விரிவாகச் சொன்னார் 'தமிழீழ' நிலையை?

அவர் சொன்னார்:

இப்போது சிங்கள அரசு தமிழ் மக்களை நசுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். கடல் பகுதியில் பாதுகாப்பு வளையம் செய்திருக்கிறோம் என்ற போர்வையில் மூன்றரை லட்சம் மீனவர்களை வேலையற்றவர்களாக்கி விட்டார்கள்.

மீன் பிடிப்பதை தவிர இவர்களுக்கு வேறு என்ன தொழில் தெரியும்? விவசாயம் செய்யலாம் என்றால் கடலோர உப்பு நிலத்தில் எப்படி பயிரிட முடியும்? இதனால் மூன்றரை லட்சம் மீனவர்கள் உள்ளூரிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது மிக மோசமாக இவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல.



அதுவலத் முதலியை அலற வைக்கும் தளபதி முகுந்தன் போர்ப் பிரகடனம்

குறிப்பிடத்தக்கவர்: இவரின் தலைக்கு அரசு பெருந்தொகை விலை வைத்திருக்கிறது.

கட்டுப்பாடு மிகுந்த— நவீனரக ஆயுதங்கள் உள்ள விடுதலை ராணுவம் இவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

தீக்குள் பாய்ந்து வெளி வருவதும், மார்ல் 100 கிலோ எடையுள்ள பாறையை ஏந்தி சம்மட்டியால் உடைக்க செய்வதும் இந்த ராணுவவீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் சில துளிகளாகும்.

24 மணி நேரமும் விடுதலையைப் பற்றிய சிந்தனையில்



- யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கார், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தக்கூடாது என்று போலீஸ் சொல்வதற்குறித்து: அரசுபதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சம்பள பணத்தை 'செக்'காக கொடுக்கிறார்கள். இதை பாங்கியில் கொடுத்தால் அவர்கள் என்று வரச் சொல்கிறார்களோ அன்று போய்த்தான் பணம் பெற முடியும்.

"இஸ்ரேலிய 'மோசாது கள்' வந்த பிறகு பொது மக்கள் பெருமளவில் தாக்கப்பட்டு வருகிறார்கள்" என்றார் திரு. முகுந்தன்.

"விடுதலை இயக்க வீரர்கள்

"தேவி"

23-1-1985

ஒரு சிங்கள ராணுவ வீரனை கொன்றால் 10 அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்கு உங்கள் இயக்கம் என்ன சொல்கிறது?"

"எங்கள் இயக்கம் சிங்கள அரசுக்கு எதிரானதே தவிர சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இதே மாதிரி மற்றைய விடுதலை இயக்கங்களும் நோக்கம் கொள்ளாமையானால் நல்லது:

"மற்றொன்று, சிறுகிற தாக்குதல் நடத்துவதை விட்டு விட்டு எல்லா அணியும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய தாக்குதலை நடத்துவது நல்லது என்று நான் புகிறேன். இதன் மூலம் தான் உக்களை காப்பாற்ற முடியும்.

இப்போது பெரும் அளவில் தாக்குதல் நடத்த எங்களை முழுமையான அளவில் தயார் செய்து வருகிறோம்."

"விடுதலை இயக்கங்களை இணைப்பதற்கு உங்கள் தரப்பு முயற்சி என்ன?"

"விடுதலை இயக்கங்களின் தலைவர்களான பிரபாகரன், ஸ்ரீசபாரெத்தினம், செந்தில், பாலா ஆகியோரை சந்தித்துப் பேச நான் தயாராக இருக்கிறேன். இதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். இந்த முயற்சி வெற்றி பெறக்கூடும்!"

"ஏறத்தாழ தமிழினமே பூண்டற்று போய் விடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது; நீங்கள் ஒன்று பட்டு தாக்குதலை தொடங்குவதற்குள் இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்ற நிலை வந்து விடுமோ என்று அஞ்சும் வகையில் செய்திகள்



எந்திர துப்பாக்கியால் சிங்கள ஹெலிகாப்டரை குறி வைக்கும் விடுதலை வீரர்.

வந்து கொண்டிருக்கின்றனவே; என்ன சொல்கிறீர்கள்?"

"அச்சம் தேவையில்லை; சுதந்திர ஈழம் எப்போது பெறுவோம் என்பதை திட்டவாட்டமான வரையறை வைத்து சொல்ல முடியாது என்றாலும் 'விரைவில்' (அழுத்தத்துடன்) சுதந்திர ஈழத்தை அடைந்தே தீருவோம்; நாங்கள் தொடுக்கும் தாக்குதல் சிங்கள அரசுக்கு முடிவு கட்டும் தாக்குதலாகவே

இருக்கும்:

"நாங்கள் நடத்தும் போராட்டம் கூர்மைப்பட்ட தேசிய இன விடுதலைப்போராட்டமாகவே இருக்கும். 'ஜனநாயக மக்களுக்குடியரசு ஈழமாக' மலரும். மக்களே குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுப்பார்கள். சுதந்திர ஈழத்திலுள்ள மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும். சாதி, மத, இன வேறுபாடற்ற நிலையை உருவாக்குவோம்; இதற்காகவே இளைஞர்களை தயார் படுத்தி வருகிறோம்."

"சிங்கள நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனே, சிரில் மாத்யூவை வெளியேற்றி இருப்பது அமைதியான தீர்வு காண்பதற்கான அறிகுறி என்று கருதலாமா?"

"ஜெயவர்த்தனே நாடகமாடுகிறார். சிரில்மாத்யூவை வெளியேற்றிவிட்டு அவரின் மகன் நந்தாமாத்யூவுக்கு பதவி கொடுக்கப்போகிறார். முன்பு ஒரு தடவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் மீது ஆளும் கட்சிக்காரர்கள் நம்பிக்கை இல்லாததீர்மானம் கொண்டு வந்தார்கள். உலகத்திலேயே நடந்திராத வேடிக்கையான சம்பவம் இது. அப்போது அமைச்சரை வேண்டுமென்றே

எதிராக பேசவிட்டு விட்டு அவரை நீக்கம் செய்து நாடகம் நடத்தினார்கள்; அதே மாதிரிதான் இதுவும்! இது ஒரு தந்திர நடவடிக்கை!

"விடுதலைப்போராட்டம் தொடங்கியதிலிருந்து இது வரை எத்தனை தமிழர்களை சிங்கள அரசு கொலை செய்திருக்கும் என்பது பற்றி புள்ளி விவரம் வைத்து இருக்கிறீர்களா?"

"8,000 பேருக்கு அதிகமாக படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள். சரியான புள்ளி விவரம் சொல்ல முடியாததற்கு காரணம் சிறைகளில் அடைக்கப்பட்டு தமிழர்கள் நிலை என்ன என்பது தெரியாததேயாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டும் 5,000 பேரை கைது செய்து கொடுமையான 'மூசா' ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்; அங்கு கொலைகள் நடத்திடுகிறது; எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை.

முல்லைத்தீவில் இருந்து 104 இளைஞர்களை ஈரப் பெரிய குளம் என்ற ராணுவ முகாமுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர்களை சுட்டு கொன்று இருக்கிறார்கள்; வவுனியாவில் இருந்து 57 பேரை பிடித்துச்



காட்டிக் கொடுக்கும் இனத்துரோகிக்கு போராளிகள் நிறைவேற்றிய மரண தண்டனை...

**யாழ்ப்பாணத்தில் விலைவாசி நிலவரம்**

**ஒரு கிலோ கத்தரீகாய் ரூ. 25**

**தமிழர்களை பட்டினி போட்டு பணிய வைக்க சிங்களர் திட்டம்!**



சென்று குற்றங்கள் சுமத்தி சுட்டு கொன்று இருக்கிறார்கள். அதுலத் முதலி இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

“இப்போது மட்டக் களப்பு, திருகோணமலை, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழர்களை யாழ்ப்பாணத் திற்கு துரத்துவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்போது முல்லைத்தீவு பகுதியிலுள்ள 15 கிராம மக்கள் வெளியேறி காடுகளில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

“நீங்கள் விடுதலை இயக்க தலைவர்களை ஒன்றுபடுத்தப் போவதாகச் சொன்னீர்கள். இதில் அமிர்தலிங்கத்தையும் சந்திப்பீர்களா?”

ஆபுதமேந்தி போராரும் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களைத்தான் நான் சந்தித்து பேச விரும்புகிறேனே தவிர அமிர்தலிங்கத்துடன் அல்ல. அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனாவை நம்பி ஏமாந்தவர். அவர் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நம்புகிறார். அவரின் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை.

“தலைமை மாறியுள்ள இந்திய அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?”

“இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை அடுத்த மாதம் பேசுவீருக்கிறேன்; எனவே இப்போது எதுவும் சொல்லவிரும்பவில்லை”

“இப்போதுள்ள நிலைமை பற்றி பொதுவாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”

சிங்கள அரசு எங்களை வலுவில் இழுத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த தந்திரத்திற்கு நாங்கள் இரையாக மாட்டோம். அதன் சதி திட்டத்திலிருந்து மக்களை காப்பாற்றியே திருவோம்;

எங்களின் உண்மையான விடுதலை நோக்கத்தை திசை திருப்புவதற்காக அன்று இந்து மத கோவில்களையும் முஸ்லிம்களின் வாசல்களையும் இடித்துத் தள்ளினார்கள். இப்போது கத்தோவில்க்கு குருமார்களை கொலை செய்து வருகிறார்கள். சர்ச்சகளை தாக்கி வருகிறார்கள். இதனால் ஆத்திரப்பட்டு நாங்கள் புத்த குருக்களையும், கோவில்களையும் தாக்குவோம் என்று நினைக்கிறார்கள். எங்கள் நோக்கம் விடுதலையே தவிர புத்த மத குருக்களை கொலை செய்வதோ, புத்த ஆலயங்களை நொறுக்குவதோ அல்ல; இதில் நாங்கள் திசை மாற மாட்டோம்.

விடுதலை வேட்கையுடன் விரப்போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழர்களை இப்போது எதிர் நோக்கி இருப்பது கடுமையான உணவுப் பஞ்சம்!

யாழ்ப்பாண நகரம் சிங்கள ராணுவத்தின் முற்றுகையில் இருக்கிறது. அந்த நகருக்குள் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையும் பகல் 2 மணியிலிருந்து 4 மணி வரையும் தான் தமிழர்கள் உள்ளே நுழையவும் வெளியே வரவும் முடியும்.

இதுமட்டுமல்ல; சைக்கிளில் செல்ல வேண்டுமென்றால் அதற்கு ராணுவ தலைமை அதிகாரியிடம் ‘பெர்மிட்’ பெற்று இருக்க வேண்டும். இப்போது அங்கு டஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.

குழந்தைகளுக்காக ‘லக்ஸ் பிரே’ என்ற பால்பவுடர் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. சிங்கள குழந்தைகளுக்கு ஒரிஜினல் பால்பவுடர் வழங்கப்படுகிறது.

தமிழ்க் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால்பவுடரில் கருத்தடை மருந்துகளை கலந்து விநியோகம் செய்கிறார்கள். குழந்தை பருவத்திலேயே மலடாக்கி விட்டால் தமிழினம் பட்டுப்போய் விடுமல்லவா! ஜெய வர்த்தனையின் இந்த இனவெறி கொடுமைக்கு முன் இடல்ர்

தமிழர்களை பட்டினி போட்டு பணிய வைத்து அடிமைகளாக்கி விடலாம் என்று சிங்கள அரசு நினைக்கிறது அது நடக்காது.

நசுக்கப்பட, நசுக்கப்பட விடுதலை உணர்வு பீறிடுமே தவிர ஒடுங்கிப் போகாது என்பது தான் உலக வரலாறு.

இன்று சிங்கள அரசு இந்தியாவுக்கு எதிராக கிளம்பி

1 ரசாயன மருந்து கலந்து தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்பப்படும் பால்மாவு பாக்டெட்.

பிச்சைதான் வாங்க வேண்டும்! உணவு தானிய சப்ளை அடியோடு நிறுத்தி வடக்கு, கிழக்கு மாநில தமிழர்களின் வயிற்றிலும் சிங்கள அரசு அடித்து வருகிறது. கும்பு பஞ்சம் காரணமாக 1 கிலோ அரிசி அங்கு ரூ. 20. கப்பைகிழங்கு 1 கிலோ ரூ. 9. கத்தரிக்காய் 1 கிலோ ரூ. 25. வெண்டைக்காய் 1 கிலோ ரூ. 25. ஒரு தேங்காயின் விலை ரூ. 10. வெங்காயத்திற்கு பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இப்போது அது காணக்கிடைக்காத பொருளாகிவிட்டது.

பெரும்பாலான தமிழ் விவசாயிகள் அங்கு மண்ணெண்ணெய் பம்பு செட்டுகளை பயன்படுத்தி நிலத்திற்கு தண்ணீர் இறைத்து வந்தார்கள்.

இப்போது தமிழர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள்.

ஏற்றங்களை பயன்படுத்தி இப்போது தண்ணீர் இறைக்க வேண்டியிருக்கிறது. அப்படி இறைக்கும் போது சிங்களர் கண்களில் பட்டால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. —இளைஞர்

இருக்கிறது. இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்று இருக்கிறது. இந்திய கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இடம் தேடித்தரும் முயற்சி தான் இது. இதை இந்திய மக்கள் அனுமதிக்கக்கூடாது. என்றார் திரு: முருக்தன்.

—பேட்டி: பெருகி.



THE TIMES MONDAY FEBRUARY 4 1985

# Tamil moderates link up with extremists as door to peace closes

From Michael Hamlyn, Madras

Tamil moderates are being driven into the arms of extremist groups by the recent breakdown of political talks in Sri Lanka, and by Government threats to settle armed Sinhalese families in the northern Tamil-dominated areas of the island.

In the panelled comfort of the state guest house here, I met the general secretary of the Tamil United Liberation Front, Mr Appapillai Amirthalingam, in a conclave with a leader of the People's Liberation Organisation of Tamil Eelam (Plot). The front once formed the official Opposition in the Sri Lankan Parliament and participated in the unsuccessful all-party talks. Plot is a Palestinian-trained group of Tamil militants.

Mr Amirthalingam, in the past a moderately-spoken man who has promised Gandhian-style campaigns against the Sinhalese oppression of Tamils, has found a new and virulent language.

"It is a question of turning everybody into a militant" he said, bitter at what he sees as the Government's abandonment of a political solution to the ethnic crisis. "It is closing the doors for ever on a peaceful solution."

Mr Amirthalingam accused President Jayewardene of Sri Lanka of having disowned two schemes which could have led to a solution because of

opposition within his own party and the Sinhalese community. "That is why we shall have to fight to the bitter end to win our own homeland for ourselves," he said.

"It is clear that the Sinhalese will not give any quarter to the Tamils, and though we believe in the non-violent Gandhian style and the militants believe in an armed struggle we have to close ranks with the militants.

"The immediate problem is the genocidal attacks that are going on now. We are being driven to starvation in the north. We cannot afford to have ideological struggles among ourselves at the moment."

Because of this new pressure to make common cause, the front is hoping that the militant groups themselves will sink their differences and move a full understanding with the demo-

cratic leadership. The militants appear to concur.

"The survival of our people is our first priority" the Plot official said. "Then a broad national liberation front should be built up."

Later Plot's official spokesman, Mr Raja Nithiyam said discussions were in hand to establish a single military command. This is likely to be difficult to achieve as the various militant organizations differ over how the struggle is to be carried on. Groups such as the Liberation Tigers for Tamil Eelam believe in and are conducting a vicious guerrilla war in Sri Lanka, while Plot and others believe in mass insurrection. "So we are holding back until the appropriate time."

● **COLOMBO:** The Ceylon Workers Congress, representing nearly a million workers of recent Indian origin, yesterday called on the Government urgently to resume negotiations with the Tamils and to seek Indian co-operation to bring about a stable solution to the problem (Donovan Moldrich writes).

The congress's executive committee adopted a resolution saying that the Government's refusal to negotiate with Tamil representatives raised fears that it no longer wanted a political settlement but was trying to impose its will by military force.



Mr Amirthalingam: Tamils 'will fight to the bitter end'.